



Jumbo Bag Ltd.



AN ISO 22000, 9001 & BRC / IOP CERTIFIED COMPANY

JSE/EGM-2/2022-2023

25.02.2023

To
The BSE Ltd,
Phiroze Jeejeebhoy Towers,
Dalal Street,
Mumbai-400001.

Scrip Code – 516078

Dear Sir,

Sub: EGM Notice and Newspaper Advertisement of Notice of EGM.

The Company's 01st /2022-23 Extra-ordinary General Meeting is scheduled to be held on Tuesday, March 21, 2023 which has been informed to the stock exchange vide our letter JSE/EGM-1/2022-2023 dated 25.02.2023.

In this regard, Copy of EGM notice and Newspaper advertisement of EGM Notice are enclosed for your reference.

Thanking you

For JUMBO BAG LIMITED



KASHIRAMAN BALAKRISHNAN
COMPANY SECRETARY AND COMPLIANCE OFFICER

Encl.: As above.

"IF YOU ARE SATISFIED TELL OTHERS, IF NOT TELL US"



NOTICE OF 01st /2022-23 EXTRAORDINARY GENERAL MEETING

NOTICE is hereby given that the 01st /2022-23 Extraordinary General Meeting of the members of Jumbo Bag Limited ('Company') will be held on Tuesday, March 21, 2023, At 10.30 AM IST through Video Conference (VC) or Other Audio Visual Means (OAVM) to transact the following:

SPECIAL BUSINESS

1. To approve, confirm and ratify the appointment of Statutory Auditors of the Company to fill the casual vacancy caused due to resignation and in this regard, to consider and if thought fit, to pass the following resolution as an ordinary Resolution:

"RESOLVED THAT pursuant to the provisions of Section 139(8) and other applicable provisions of the Companies Act, 2013 read with rules made thereunder (including any statutory modification(s) or re-enactment thereof for the time being in force), and based on the recommendation and approval of the Board of Directors, M/s Darpan & Associates, Chartered Accountants (FRN:016156S), be and is hereby appointed, confirmed and ratified as the Statutory Auditors of the Company for the financial year 2022-23, to fill the casual vacancy caused due to the resignation of M/s J.V. Ramanujam & Co., Chartered Accountants (FRN.002947S), to hold office till the conclusion of the 33rd Annual General Meeting, on such remuneration plus applicable taxes, and out of pocket expenses, as may be mutually agreed between the Board of Directors of the company and the Statutory Auditors;

Resolved further that Managing Director, Whole-Time Director or the Company Secretary of the Company, be and are hereby severally authorized to do all such acts, deeds, matters and things as may be deemed necessary to give effect to the aforesaid resolution and make necessary filings and disclosures to regulatory authorities as may be required under the applicable provisions of the Act."

Date: 20.01.2023

Place: Chennai

By Order of the Board of Directors

**Kashiraman Balakrishnan
Company Secretary**

Registered Office:

S.k. Enclave, new no. 4 (old number 47)
nowroji road, chetpet chennai tn 600031
CIN: L36991TN1990PLC019944
Website:www.jumbobaglimited.com
E-mail: csjbl@blissgroup.com
Tel.: 044-43851353.



Note:

- The Ministry of Corporate Affairs ("MCA") has, vide its circular dated December 28, 2022, read together with circulars dated May 5, 2022, January 13, 2021, December 8, 2021, December 14, 2021, April 8, 2020, April 13, 2020 and May 5, 2020 (collectively referred to as "MCA Circulars"), permitted convening the Extraordinary General Meeting ("EGM" / "Meeting") through Video Conferencing ("VC") or Other Audio Visual Means ("OAVM"), without physical presence of the members at a deemed venue. In accordance with the MCA Circulars and applicable provisions of the Companies Act, 2013 ("the Act") read with Rules made thereunder and the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("Listing Regulations"), the EGM of the Company is being held through VC / OAVM. The deemed venue for the EGM shall be the Registered Office of the Company
- The Register of Members and Share Transfer Books of the Company will remain closed from March 15, 2023 to March 21, 2023 (both days inclusive) in terms of the provisions of Section 91 of the Companies Act, 2013 and the applicable clauses of the SEBI (Listing Obligations and Disclosures Requirements Regulations) 2015.
- In compliance with the aforesaid MCA Circulars and SEBI Circular SEBI/HO/CFD/PoD 2/P/CIR/2023/4 dated January 5, 2023, Notice is being sent only through electronic mode to those Members whose email addresses are registered with the Company/ Depositories. Members may note that the Notice will also be available on the Company's website www.jumbobaglimited.com, websites of the Stock Exchange i.e. BSE Limited at www.bseindia.com.
- The Securities and Exchange Board of India has mandated submission of Permanent Account Number (PAN) by every participant in securities market. Members holding shares in demat form are, therefore, requested to submit PAN details to the Depository Participants with whom they have demat accounts. Members holding shares in physical form can submit their PAN details to M/s. Cameo Corporate Services Limited, the Registrar & Share Transfer Agent of the Company.
- As per Regulation 40 of SEBI Listing Regulations, as amended, securities of listed companies can be transferred only in dematerialized form with effect from, April 1, 2019, except in case of request received for transmission or transposition of securities. In view of these members holding shares in physical form are requested to consider converting their holdings to dematerialized form. Members can contact the Company or Company's Registrars and Transfer Agents, Cameo Corporate Services Limited for assistance in this regard.
- Since the EGM will be held through VC / OAVM, the Route Map is not annexed in this Notice



E Voting & its procedures:

1. Members will be able to attend the EGM through VC / OAVM as per the instructions mentioned in Point (iv) of Instruction for shareholders for remote e-voting of this notice.
2. Pursuant to the provisions of Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 (as amended) and Regulation 44 of SEBI (Listing Obligations & Disclosure Requirements) Regulations 2015 (as amended), and MCA above mentioned circulars the Company is providing facility of remote e-voting to its Members in respect of the business to be transacted at the EGM. For this purpose, the Company has entered into an agreement with Central Depository Services (India) Limited (CDSL) for facilitating voting through electronic means, as the authorized e-Voting's agency. The facility of casting votes by a member using remote e-voting as well as the e-voting system on the date of the EGM will be provided by CDSL.
3. The Members can join the EGM in the VC/OAVM mode 15 minutes before and after the scheduled time of the commencement of the Meeting by following the procedure mentioned in the Notice and vote. The facility of participation at the EGM through VC/OAVM will be made available to atleast 1000 members on first come first served basis. This will not include large Shareholders (Shareholders holding 2% or more shareholding), Promoters, Institutional Investors, Directors, Key Managerial Personnel, the Chairpersons of the Audit Committee, Nomination and Remuneration Committee and Stakeholders Relationship Committee, Auditors etc. who are allowed to attend the EGM without restriction on account of first come first served basis.
4. The attendance of the Members attending the EGM through VC/OAVM will be counted for the purpose of ascertaining the quorum under Section 103 of the Companies Act, 2013.
5. Pursuant to MCA Circulars, the facility to appoint proxy to attend and cast vote for the members is not available for this EGM. However, in pursuance of Section 112 and Section 113 of the Companies Act, 2013, representatives of the members such as the President of India or the Governor of a State or body corporate can attend the EGM through VC/OAVM and cast their votes through e-voting.
6. In line with the Ministry of Corporate Affairs (MCA) Circulars the Notice calling the EGM has been uploaded on the website of the Company at www.jumbobaglimited.com. The Notice can also be accessed from the websites of the Stock Exchanges i.e. BSE Limited at www.bseindia.com. The EGM Notice is also disseminated on the website of CDSL (agency for providing the Remote e-Voting facility and e-voting system during the EGM) i.e. www.evotingindia.com.
7. The EGM has been convened through VC/OAVM in compliance with applicable provisions of the Companies Act, 2013 read with MCA Circulars.



THE INTRUCTIONS FOR SHAREHOLDERS FOR REMOTE E-VOTING ARE AS UNDER:

- i. The voting period begins on 9.00 a.m. on Saturday, March 18, 2023 and will end at 5.00 p.m. on Monday, March 20, 2023. During this period shareholders' of the Company, holding shares either in physical form or in dematerialized form, as on the cut-off date Tuesday, March 14, 2023 may cast their vote electronically. The e-voting module shall be disabled by CDSL for voting thereafter.
- ii. Shareholders who have already voted prior to the meeting date would not be entitled to vote at the meeting venue.
- iii. Pursuant to SEBI Circular No. SEBI/HO/CFD/CMD/CIR/P/2020/242 dated 09.12.2020, under Regulation 44 of Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, listed entities are required to provide remote e-voting facility to its shareholders, in respect of all shareholders' resolutions. However, it has been observed that the participation by the public non-institutional shareholders/retail shareholders is at a negligible level.

Currently, there are multiple e-voting service providers (ESPs) providing e-voting facility to listed entities in India. This necessitates registration on various ESPs and maintenance of multiple user IDs and passwords by the shareholders.

In order to increase the efficiency of the voting process, pursuant to a public consultation, it has been decided to enable e-voting to all the demat account holders, by way of a single login credential, through their demat accounts/ websites of Depositories/ Depository Participants. Demat account holders would be able to cast their vote without having to register again with the ESPs, thereby, not only facilitating seamless authentication but also enhancing ease and convenience of participating in e-voting process.

- iv. In terms of SEBI circular no. SEBI/HO/CFD/CMD/CIR/P/2020/242 dated December 9, 2020 on e-Voting facility provided by Listed Companies, Individual shareholders holding securities in demat mode are allowed to vote through their demat account maintained with Depositories and Depository Participants. Shareholders are advised to update their mobile number and email Id in their demat accounts in order to access e-Voting facility.

Pursuant to abovesaid SEBI Circular, Login method for e-Voting and joining virtual meetings **for Individual shareholders holding securities in Demat mode CDSL/NSDL** is given below:

Type of shareholders	Login Method
----------------------	--------------



Individual Shareholders holding securities in Demat mode with **CDSL**

- 1) Users who have opted for CDSL Easi / Easiest facility, can login through their existing user id and password. Option will be made available to reach e-Voting page without any further authentication. The URL for users to login to Easi / Easiest are <https://web.cdslindia.com/myeasi/home/login> or visit www.cdslindia.com and click on Login icon and select New System Myeasi.
- 2) After successful login the Easi / Easiest user will be able to see the e-Voting option for eligible companies where the evoting is in progress as per the information provided by company. On clicking the evoting option, the user will be able to see e-Voting page of the e-Voting service provider for casting your vote during the remote e-Voting period or joining virtual meeting & voting during the meeting. Additionally, there is also links provided to access the system of all e-Voting Service Providers i.e. CDSL/NSDL/KARVY/LINKINTIME, so that the user can visit the e-Voting service providers' website directly.
- 3) If the user is not registered for Easi/Easiest, option to register is available at <https://web.cdslindia.com/myeasi/Registration/EasiRegistration>
- 4) Alternatively, the user can directly access e-Voting page by providing Demat Account Number and PAN No. from a e-Voting link available on www.cdslindia.com home page or click on <https://evoting.cdslindia.com/Evoting/EvotingLogin>. The system will authenticate the user by sending OTP on registered Mobile & Email as recorded in the Demat Account. After successful authentication, user will be able to see the e-Voting option where the evoting is in progress and also able to directly access the system of all e-Voting Service Providers.

Individual Shareholders holding securities in demat mode with **NSDL**

- 1) If you are already registered for NSDL IDeAS facility, please visit the e-Services website of NSDL. Open web browser by typing the following URL: <https://eservices.nsdl.com> either on a Personal Computer or on a mobile. Once the home page of e-Services is launched, click on the "Beneficial Owner" icon under "Login" which is available under 'IDeAS' section. A new screen will open. You will have to enter your User ID and Password. After successful authentication, you will be able to see e-Voting services. Click on "Access to e-Voting" under e-Voting services and you will be able to see e-Voting page. Click on company name or e-Voting service provider name and you will be redirected to e-Voting service provider website for casting your vote during the remote e-Voting period or joining virtual meeting & voting during the meeting.
- 2) If the user is not registered for IDeAS e-Services, option to register is available at <https://eservices.nsdl.com>. Select "Register Online for IDeAS" Portal or click at <https://eservices.nsdl.com/SecureWeb/IdeasDirectReg.jsp>
- 3) Visit the e-Voting website of NSDL. Open web browser by typing the following URL: <https://www.evoting.nsdl.com/> either on a Personal Computer or on a mobile. Once the home page of e-Voting system is launched, click on the icon "Login" which is available under 'Shareholder/Member' section. A new screen will open. You will have to enter your User ID (i.e. your sixteen digit demat account number hold with NSDL), Password/OTP and a Verification Code as shown on the screen. After successful authentication, you will be redirected to NSDL Depository site wherein you can see e-Voting page. Click on company name or e-Voting service provider name and you will be redirected to e-Voting



	service provider website for casting your vote during the remote e-Voting period or joining virtual meeting & voting during the meeting
Individual Shareholders (holding securities in demat mode) login through their Depository Participants	You can also login using the login credentials of your demat account through your Depository Participant registered with NSDL/CDSL for e-Voting facility. After Successful login, you will be able to see e-Voting option. Once you click on e-Voting option, you will be redirected to NSDL/CDSL Depository site after successful authentication, wherein you can see e-Voting feature. Click on company name or e-Voting service provider name and you will be redirected to e-Voting service provider website for casting your vote during the remote e-Voting period or joining virtual meeting & voting during the meeting.

Important note: Members who are unable to retrieve User ID/ Password are advised to use Forget User ID and Forget Password option available at abovementioned website.

Helpdesk for Individual Shareholders holding securities in demat mode for any technical issues related to login through Depository i.e. CDSL and NSDL

Login type	Helpdesk details
Individual Shareholders holding securities in Demat mode with CDSL	Members facing any technical issue in login can contact CDSL helpdesk by sending a request at helpdesk.evoting@cdslindia.com or contact at 022-23058738 and 22-23058542-43.
Individual Shareholders holding securities in Demat mode with NSDL	Members facing any technical issue in login can contact NSDL helpdesk by sending a request at evoting@nsdl.co.in or call at toll free no.: 1800 1020 990 and 1800 22 44 30

v. Login method for e-Voting and joining virtual meetings for **Physical shareholders and shareholders other than individual holding in Demat form.**

- 1) The shareholders should log on to the e-voting website www.evotingindia.com.
- 2) Click on "Shareholders" module.
- 3) Now enter your User ID
 - a. For CDSL: 16 digits beneficiary ID,
 - b. For NSDL: 8 Character DP ID followed by 8 Digits Client ID,



- c. Shareholders holding shares in Physical Form should enter Folio Number registered with the Company.
- 4) Next enter the Image Verification as displayed and Click on Login.
- 5) If you are holding shares in demat form and had logged on to www.evotingindia.com and voted on an earlier e-voting of any company, then your existing password is to be used.
- 6) If you are a first-time user follow the steps given below:

	For Physical shareholders and other than individual shareholders holding shares in Demat.
PAN	Enter your 10 digit alpha-numeric PAN issued by Income Tax Department (Applicable for both demat shareholders as well as physical shareholders) <ul style="list-style-type: none">Shareholders who have not updated their PAN with the Depository Participant are requested to use the sequence number sent by RTA or contact RTA.
Dividend Bank Details OR Date of Birth (DOB)	Enter the Dividend Bank Details or Date of Birth in (dd/mm/yyyy) format as recorded in your demat account or in the company records in order to login. <ul style="list-style-type: none">If both the details are not recorded with the depository, please enter the member id / folio number in the Dividend Bank details field.

- vi. After entering these details appropriately, click on "SUBMIT" tab.
- vii. Shareholders holding shares in physical form will then directly reach the Company selection screen. However, shareholders holding shares in demat form will now reach 'Password Creation' menu wherein they are required to mandatorily enter their login password in the new password field. Kindly note that this password is to be also used by the demat holders for voting for resolutions of any other company on which they are eligible to vote, provided that company opts for e-voting through CDSL platform. It is strongly recommended not to share your password with any other person and take utmost care to keep your password confidential.
- viii. For shareholders holding shares in physical form, the details can be used only for e-voting on the resolutions contained in this Notice.
- ix. Click on the EVSN for the relevant Jumbo Bag Limited on which you choose to vote.
- x. On the voting page, you will see "RESOLUTION DESCRIPTION" and against the same the option "YES/NO" for voting. Select the option YES or NO as desired. The option YES implies that you assent to the Resolution and option NO implies that you dissent to the Resolution.
- xi. Click on the "RESOLUTIONS FILE LINK" if you wish to view the entire Resolution details.
- xii. After selecting the resolution, you have decided to vote on, click on "SUBMIT". A confirmation box will be displayed. If you wish to confirm your vote, click on "OK", else to change your vote, click on "CANCEL" and accordingly modify your vote.
- xiii. Once you "CONFIRM" your vote on the resolution, you will not be allowed to modify your vote.



- xiv. You can also take a print of the votes cast by clicking on "Click here to print" option on the Voting page.
- xv. If a demat account holder has forgotten the login password then Enter the User ID and the image verification code and click on Forgot Password & enter the details as prompted by the system.
- xvi. **Additional Facility for Non – Individual Shareholders and Custodians –For Remote Voting only.**
- Non-Individual shareholders (i.e. other than Individuals, HUF, NRI etc.) and Custodians are required to log on to www.evotingindia.com and register themselves in the "Corporates" module.
 - A scanned copy of the Registration Form bearing the stamp and sign of the entity should be emailed to helpdesk.evoting@cdslindia.com.
 - After receiving the login details a Compliance User should be created using the admin login and password. The Compliance User would be able to link the account(s) for which they wish to vote on.
 - The list of accounts linked in the login should be mailed to helpdesk.evoting@cdslindia.com and on approval of the accounts they would be able to cast their vote.
 - A scanned copy of the Board Resolution and Power of Attorney (POA) which they have issued in favour of the Custodian, if any, should be uploaded in PDF format in the system for the scrutinizer to verify the same.
 - Alternatively Non Individual shareholders are required to send the relevant Board Resolution/ Authority letter etc. together with attested specimen signature of the duly authorized signatory who are authorized to vote, to the Scrutinizer and to the Company at the email address csjbl@blissgroup.com, if they have voted from individual tab & not uploaded same in the CDSL e-voting system for the scrutinizer to verify the same.

PROCESS FOR THOSE SHAREHOLDERS WHOSE EMAIL ADDRESSES ARE NOT REGISTERED WITH THE DEPOSITORIES FOR OBTAINING LOGIN CREDENTIALS FOR E-VOTING FOR THE RESOLUTIONS PROPOSED IN THIS NOTICE:

1. For Physical shareholders- please provide necessary details like Folio No., Name of shareholder, scanned copy of the share certificate (front and back), PAN (self attested scanned copy of PAN card), AADHAR (self attested scanned copy of Aadhar Card) by murali@cameoindia.com.
2. For Demat shareholders - Please update your email id & mobile no. with your respective Depository Participant (DP)
3. For Individual Demat shareholders – Please update your email id & mobile no. with your respective Depository Participant (DP) which is mandatory while e-Voting & joining virtual meetings through Depository.

INSTRUCTIONS FOR SHAREHOLDERS ATTENDING THE EGM THROUGH VC/OAVM & E-VOTING DURING MEETING ARE AS UNDER:

1. The procedure for attending meeting & e-Voting on the day of the EGM is same as the instructions mentioned above for e-voting.
2. The link for VC/OAVM to attend meeting will be available where the EVSN of Company will be



displayed after successful login as per the instructions mentioned above for e-voting.

3. Shareholders who have voted through Remote e-Voting will be eligible to attend the meeting. However, they will not be eligible to vote at the EGM/EGM.
4. Shareholders are encouraged to join the Meeting through Laptops / IPads for better experience.
5. Further shareholders will be required to allow Camera and use Internet with a good speed to avoid any disturbance during the meeting.
6. Please note that Participants Connecting from Mobile Devices or Tablets or through Laptop connecting via Mobile Hotspot may experience Audio/Video loss due to Fluctuation in their respective network. It is therefore recommended to use Stable Wi-Fi or LAN Connection to mitigate any kind of aforesaid glitches.
7. Shareholders who would like to express their views/ask questions during the meeting may register themselves as a speaker by sending their request in advance at least 10 days prior to meeting mentioning their name, demat account number/folio number, email id, mobile number at (company email id). The shareholders who do not wish to speak during the EGM but have queries may send their queries in advance 10 days prior to meeting mentioning their name, demat account number/folio number, email id, mobile number at csjbl@blissgroup.com. These queries will be replied to by the company suitably by email.
8. Those shareholders who have registered themselves as a speaker will only be allowed to express their views/ask questions during the meeting.
9. Only those shareholders, who are present in the EGM through VC/OAVM facility and have not casted their vote on the Resolutions through remote e-Voting and are otherwise not barred from doing so, shall be eligible to vote through e-Voting system available during the EGM.
10. If any Votes are cast by the shareholders through the e-voting available during the EGM and if the same shareholders have not participated in the meeting through VC/OAVM facility, then the votes cast by such shareholders shall be considered invalid as the facility of e-voting during the meeting is available only to the shareholders attending the meeting.

If you have any queries or issues regarding attending EGM & e-Voting from the CDSL e-Voting System, you can write an email to helpdesk.evoting@cdslindia.com or contact at 022-23058738 and 022-23058542/43.

All grievances connected with the facility for voting by electronic means may be addressed to Mr. Rakesh Dalvi, Sr. Manager, (CDSL,) Central Depository Services (India) Limited, A Wing, 25th Floor, MarathonFuturex, Mafatlal Mill Compounds, N M Joshi Marg, Lower Parel (East), Mumbai - 400013 or send an email to helpdesk.evoting@cdslindia.com or call on 022-23058542/43.

- (xvi) The Company has appointed Smt. Lakshmmi Subramanian, Practicing Company Secretary, to act as the Scrutinizer, for conducting the scrutiny of the votes cast and she has communicated her willingness to be appointed.

The Scrutinizer, after scrutinising the votes cast during the EGM and through remote e-voting, will not later than three days of conclusion of the Meeting, make a consolidated scrutinizer's



report and submit the same to the Chairman. The results declared along with the consolidated scrutinizer's report shall be placed on the website of the Company www.jumbobaglimited.com and CDSL website. The results shall simultaneously be communicated to the Bombay Stock Exchange Limited.

EXPLANATORY STATEMENT PURSUANT TO SECTION 102 OF THE COMPANIES ACT, 2013

In respect of Item No 1.

M/s J.V. Ramanujam & Co., Chartered Accountants, have tendered their resignation as the Statutory Auditors w.e.f. 01.01.2023 consequent to dissolution of their Firm which was appointed by the Company as the Statutory Auditors of the company in its Annual General Meeting held on June 27, 2022. This has resulted into a casual vacancy in the office of Statutory Auditors of the Company as envisaged under Section 139(8) of the Companies Act, 2013. Casual vacancy caused by resignation of auditor needs to be approved by the shareholders in General Meeting within three months from the date of appointment of the Board of Directors of the Company. The Board of Directors in its meeting dated January 20, 2023 on recommendation of Audit Committee appointed M/s Darpan & Associates, Chartered Accountants (FRN:016156S) as the Statutory Auditors of the Company to fill the casual vacancy caused by the resignation of M/s J.V. Ramanujam & Co. Accordingly, shareholders' approval by way of ordinary resolution is sought to rectify the said appointment.

M/s Darpan & Associates, Chartered Accountants (FRN:016156S), have conveyed their consent for being appointed as the Statutory Auditors of the Company along with a confirmation that, their appointment, if made by the members, would be within the limits prescribed under the Companies Act, 2013 and shall satisfy the criteria as provided under section 141 of the Companies Act, 2013.

The Board of Directors recommends the said resolution for your approval.

None of the other Directors or key managerial personnel or their relatives is, in anyway, concerned or interested in the said resolution.

Date: 20.01.2023

Place: Chennai

By Order of the Board of Directors

**Kashiraman Balakrishnan
Company Secretary**

Registered Office:

S.k. Enclave, new no. 4 (old number 47)
nowroji road, chetpet chennai tn 600031
CIN: L36991TN1990PLC019944
Website:www.jumbobaglimited.com
E-mail: csjbl@blissgroup.com
Tel.: 044-43851353.

S. E. RAILWAY - TENDER
 Tender Notice No.: CKP-CENTRAL-22-23-47, dated 23.02.2023. e-Tender against Open Tender is invited by Divisional Railway Manager (Engg), Chakradharpur, S.E. Railway for & on behalf of the President of India for the following work. Manual offers are not allowed against this tender and any such manual offer received shall be ignored.
Name of work: Supply and loading into Railway Wagons/Hoppers 100000 Cum 50mm gauge machine crushed hard stone ballast at Pakur/Bakudih/Rajgram/Barharwa/Pinaragaria/Talihar QUARRY under jurisdiction of Chakradharpur Division. [Measurement at destination].
Tender value: ₹ 13,71,23,000/- EMD: ₹ 8,35,600/- Cost of Tender form: 0.00.
Date of opening: 21.03.2023. The tender can be viewed at Web site <http://www.irops.gov.in>. The tenderer/bidders must have Class-III Digital Signature Certificate & must be registered under on IREPS Portal. Only registered tenderer/bidder can participate on e-tendering. (PR-1153)

EAST COAST RAILWAY
 Tender Notice No.: eT-M-KUR-FS-TLHR-212-2023
Name of Work: PROVIDING 02 Nos. FLYING SQUAD GANG (MOBILE WORK STATION) FOR ON TRAIN TROUBLE SHOOTING OF DETAINED WAGONS AT VARIOUS LOADING SIDINGS AND SECTION/PERIPHERAL OF TALCHER AREA OF KHURDA ROAD DIVISION FOR A PERIOD OF 2 YEARS UNDER SSE (C&W), TALCHER.
Advised Value: ₹ 23,34,68,079.32
EMD: ₹ 2,67,400/- Tender Document Cost: ₹ 11,800/- Period of Completion: 24 Months, Validity of Offer (Days): 60
Bidding Start Date: 03.03.2023
Tender Closing Date & Time: at 15:30 hrs. of 17.03.2023.
 Manual offers are not allowed against this tender and any such manual offer received shall be ignored.
 Complete details & e-tender documents will be available at website <http://www.irops.gov.in>
Sr. Divisional Mechanical Engineer/ Khurda Road
 PR-1035/N22-23

INTERNATIONAL FINANCIAL SERVICES CENTRES AUTHORITY
 (Department of Economic Affairs, Ministry of Finance, Government of India)
F.No. IFSCA-Admn./15/2022-GA February 11, 2023
VACANCY NOTIFICATION
 International financial Services Centres Authority (IFSCA) is a statutory regulatory body established by an Act of Parliament, to develop and regulate the financial services market in the International Financial Services Centres in India. GIFT IFSC in GIFT City, Gandhinagar is the maiden IFSC in the country. The Authority invites applications from eligible Indian citizens for filling up of following posts on Direct Recruitment basis:

Name of the post	Number of posts					Out of which PwBD (D & HH)	Minimum Educational Qualification
	UR	OBC	SC	ST	EWS		
Assistant Manager (Officer Grade -A)	10	5	3	1	1	20	Bachelor's degree from a recognized University.

2. The candidates willing to apply for the above posts are requested to refer <https://www.ifsc.gov.in/Career> for detailed vacancy notification, service benefits and the eligibility criteria in terms of age, qualification etc., the last date for submission of on-line application is 15-03-2023.

Deputy General Manager
 Department of General Administration
 Ph: 079 61809899

Jumbo Bag Ltd.
 ISO 22000:2000, 14001 & BRC / IOP CERTIFIED COMPANY
 CIN: L36991TN1990PLC019944
 Regd. Office: New No.4 (Old No.47), Nowroj Road, Chetpet, Chennai-600 031 Phone: 044-26451722 Fax: 91-4426451720
 Website: www.jumbobaglimited.com Email: csjbl@blissgroup.com
NOTICE
 NOTICE is hereby given that the 01st /2022-23 Extraordinary General Meeting of the members of Jumbo Bag Limited (Company) will be held on Tuesday, March 21, 2023, At 10.30 a.m IST through Video Conference (VC) or Other Audio Visual Means (OAVM) to transact the following Special Business:
 1. To approve, confirm and ratify the appointment of Statutory Auditors of the company to fill the casual vacancy caused due to resignation and in this regard, to consider and if thought fit, to pass the following resolution as an ordinary resolution:
 "RESOLVED THAT pursuant to the provisions of Section 139(8) and other applicable provisions of the Companies Act, 2013 read with rules made thereunder (including any statutory modification(s) or re-enactment thereof for the time being in force), and based on the recommendation and approval of the Board of Directors, M/s Darpan & Associates, Chartered Accountants (FRN:0161565), be and is hereby appointed, confirmed and ratified as the Statutory Auditors of the Company for the financial year 2022-23, to fill the casual vacancy caused due to the resignation of M/s J.V. Ramanujam & Co., Chartered Accountants (FRN:0029475), to hold office till the conclusion of the 33rd Annual General Meeting, on such remuneration plus applicable taxes, and out of pocket expenses, as may be mutually agreed between the Board of Directors of the company and the Statutory Auditors;
 Resolved further that Managing Director, Whole-Time Director or the Company Secretary of the Company, be and is hereby severally authorized to do all such acts, deeds, matters and things as may be deemed necessary to give effect to the aforesaid resolution and make necessary filings and disclosures to regulatory authorities as may be required under the applicable provisions of the Act."
 Note:
 1. The Ministry of Corporate Affairs ("MCA") has, vide its circular dated December 28, 2022, read together with circulars dated May 5, 2022, January 13, 2021, December 8, 2021, December 14, 2021, April 8, 2020, April 13, 2020 and May 5, 2020 (collectively referred to as "MCA Circulars"), permitted convening the Extraordinary General Meeting ("EGM" / "Meeting") through Video Conferencing ("VC") or Other Audio Visual Means ("OAVM"), without physical presence of the members at a deemed venue, in accordance with the MCA Circulars and applicable provisions of the Companies Act, 2013 ("the Act") read with Rules made thereunder and the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("Listing Regulations"), the EGM of the Company is being held through VC / OAVM. The deemed venue for the EGM shall be the Registered Office of the Company
 2. In compliance with the aforesaid MCA Circulars and SEBI Circular SEBI/HO/CFD/PoD2/P/CIR/2023/4 dated January 5, 2023, Notice is being sent only through electronic mode to those Members whose email addresses are registered with the Company/ Depositories. Members may note that the Notice will also be available on the Company's website www.jumbobaglimited.com, websites of the Stock Exchange i.e. BSE Limited at www.bseindia.com.
 3. Pursuant to the provisions of Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 (as amended) and Regulation 44 of SEBI (Listing Obligations & Disclosure Requirements) Regulations 2015 (as amended), and MCA above mentioned circulars the Company is providing facility of remote e-voting to its Members in respect of the business to be transacted at the EGM. For this purpose, the Company has entered into an agreement with Central Depository Services (India) Limited (CDSL) for facilitating voting through electronic means, as the authorized e-Voting agency. The facility of casting votes by a member using remote e-voting as well as the e-voting system on the date of the EGM will be provided by CDSL.
 4. The Register of Members and Share Transfer Books of the Company will remain closed from March 15, 2023 to March 21, 2023 (both days inclusive) in terms of the provisions of Section 91 of the Companies Act, 2013 and the applicable clauses of the SEBI (Listing Obligations and Disclosures Requirements Regulations) 2015.
 5. Members holding shares as on cut-off date of Tuesday, March 14, 2023 may cast their vote electronically.
Members are informed that:-
 a) Voting through electronic mode shall commence on 9.00 a.m., Saturday, March 18, 2023 and will end at 5.00 p.m., Monday, March 20, 2023.
 b) Voting through electronic mode shall not be allowed beyond 5.00 p.m on March 20, 2023.
 c) Any person who acquires shares of the company and become a member of the company after the dispatch of notice of EGM and holding shares as on cut-off date i.e. March 14, 2023 may obtain the log in and password by following the procedures as mentioned in the Notice for the EGM or by sending a request email to helpdesk.evoting@cdslindia.com or csjbl@blissgroup.com
 d) The members who have cast their votes through remote e-voting prior to the EGM may attend/participate in the EGM through VC/OAVM but shall not be entitled to cast their votes again. Those Members, who shall be present in the EGM through VC/OAVM facility and had not cast their votes on the Resolution through remote e-voting and otherwise not barred from doing so, shall be eligible to vote through remote e-voting during the EGM
 Members may refer to the EGM Notice for detailed instructions on remote e-voting, participation in the EGM through VC. In case of any queries members may refer the instructions on e-voting contained in the Notice or refer the Frequently Asked Questions (FAQs) and user manual on the e-voting website of CDSL to get further clarifications relating to e-voting process, the Members may also contact M/s Cameo Corporate Services Limited at email.murali@cameoindia.com, Tel:044-28460390.
By Order of the Board of Directors
Kashiraman Balakrishnan
 Company Secretary
Date: 25.02.2023
Place: Chennai

ORIX LEASING & FINANCIAL SERVICES INDIA LIMITED
 (formerly known as OAS Auto Financial Services Limited) (A Subsidiary of ORIX Auto Infrastructure Services Limited)
 Regd. Office : Plot No. 94, Marol Co-operative Industrial Estate, Andheri-Kurla Road, Andheri (E), Mumbai - 400 059
 Tel. : + 91 22 2859 5093 / 6707 0100 | Fax : + 91 22 2852 8549
 Email: info@orixindia.com | www.orixindia.com | CIN: U74900MH2006PLC163937

(Notice under Section 13 (2) of the Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002)
 The following borrowers and co-borrowers availed the below mentioned secured loans from ORIX Leasing & Financial Services India Limited. The loans of the below mentioned borrowers have been secured by the mortgage of their respective properties. As they have failed to adhere to the terms and conditions of the respective loan agreements and had become irregular, their loans were classified as NPA as per the RBI Guidelines. Amounts due by them to ORIX Leasing & Financial Services India Limited, are mentioned as per the respective notices issued more particularly described in the following table and further interest on the said amounts shall also be applicable and the same will be charged as per contractual rate with effect from their respective dates

Sr. No.	Loan Account No.	Type of Loan	Name of borrowers	Outstanding as per 13(2) Notice	Notice Date	Details of Secured asset
1	LN0000000007597	SME Secured Loan	1. J D Diamonds 2. Jeerandass E 4. Sundhirpaal Endloor	INR 2,61,59,816.77/-	20.02.2023	All That Piece And Parcel Of Flat No. A-5 On Second Floor, In The Building Known As Bed Fort Apartments, Measuring 1890 Sq. Ft., Together With An Undivided 1087 Sq. Ft. Share In The Land Measuring 18270 Sq. Ft., Comprised In R.S. No. 911 Block No. 1, Situated At Purasawalkam Village, Bearing Door No. 4/3a, New Door No. 21, Dr. Alagappa Road, Purasawalkam, Chennai-34, And Bounded On: North: Dr. Alagappa Road, South: Pannal House, East: Lady Napier Village Belonging To Kvaim Ramathan, Chettiar Family And Property Retained By M.c.t Mutiah, West: Pam Groove Belonging To K.V.A.L.M Ramanathan Chettia And Bed Ford House Belonging To M.C.T Mutiah
2	LN0000000007366 LN0000000018621	SME Secured Loan	1. M/s Raj Prabha Associates 2. Govindarajan 3. Rathna Bai G	INR 1,14,63,464.54/-	17.02.2023	All That Piece And Parcel Of Flat No. A-2, (as Per Property Tax Record No. 5), In The Second Floor Measuring 925 Sq. Ft., Together With An Undivided 363.96 Sq. Ft. Share In The Land Measuring 1800 Sq. Ft., Comprised In T.S. No. 5301, Block No. 120, Thyagaraya Village, Bearing Old Door No. 14, New No. 33, Nathamuni Street, T. Nagar, Chennai-600017, And Bounded On: The North: Natakhami Street In T.S. No. 5296, South: Property Of Venkatchari And Duraisamy Iyengar (T.S. No. 5314), East: Door No. 30 (T.S. No. 5301), West: Door No. 31 Part Belonging To Neelakandan (T.S. No. 5301/2) The Said Property Situated Within The Sub Registration District Of T. Nagar And Registration District Of South-Chennai
3	LN0000000011196	SME Secured Loan	1. Ses Builders 2. N Sekar 3. Vijayakumari Sekar 4. Dayalan Sekar 5. Satishkumar Sekar	INR 27,76,315.27/-	17.02.2023	All That Piece And Parcel Of Flat No. G-1, Ground Floor & First And Second Floor Duplex Flat, Admeasuring 2034 Sq. Ft. (carpet Area) And 2580 Sq. Ft. (super & built-up Area), Suresh Flats, Constructed On Land Bearing Plot Nos. 22 & 23 Situated At Perunthiyanar Street, Devdoss Avenue, Chitlapakkam Village, Comprised In S. No. 119/2, Chennai, And Bounded On: North: 24 Feet Wide Road, South: 21 Feet, East: 3 0 Feet Wide Road, West: Plot Nos. 24 & 25
4	LN0000000013801	SME Secured Loan	1. Vasudevan Sridhar 2. Shikha Sridhar	INR 88,88,350.65/-	17.02.2023	All That Piece And Parcel Of Plot No. 3, T.S. No. 33, Admeasuring 2800 Sq. Ft., Block No. 46, Patta No. 1034/2013 Situated At 4th Cross Street, Seethapathy Nagar, Velachery Village, South Chennai Registration District, Velachery Sub Registration District, Mambalam Guindy Taluk, Chennai District And Bounded On: North: VGP Layout In S. No. 280, South: 20 Feet Road, East: S. No. 280, West: Plot No. 2
5	LN0000000016458 LN0000000019091	SME Secured Loan	1. Arunassalam S 2. Deepa Arunassalam 3. Arunassalam S	INR 63,61,550.24/-	17.02.2023	All That Piece And Parcel Property In Puduchery Registration District, Puduchery sub-registration District, Within The Municipal Limits Of Puduchery, Pondicherry Revenue Village, Village No. 40, All The Piece And Parcel Of Land And Building Bearing Door No. (old No. 31) New No. 45, Thyagaraya Street, Puduchery-605001, Comprised In Re-survey No. 239pt., Town Survey No.120, Ward-c, Block No. 16 With Patta No. 1189, Having A Total Extent Of 2-acre And 21-centiares (as Per Settlement Records) 2246.75 Sq. Ft. (as Per Document) And 2295 Sq. Feet (as Per State On Ground) In The Aforesaid Property An Area Of 765 Sq. Feet Admeasuring East To West On The Southern Side: 18 Feet And 2 Inches, There From South To North On The Western Side: 4 Feet And 3 Inches, There From West To East 2 Feet And 1 Inches, There From South To North On The Western Side: 43 Feet There From West To East On The Northern: Side 16 Feet And 3 Inches And There From North To South On The Eastern Side: 46 Feet And 6 Inches Till The Starting Point, Together With Water Connection Policy, And Electricity Policy With Following Boundaries:- North: Thyagaraya Street, South : Town Survey Nos, 120 And 128, East: T.S. No. 120 And 122, West: T.S. No. 120
6	LN0000000005082 LN0000000019257	SME Secured Loan	1. M/S Bois Technologies P Ltd 2. Janarthanan 3. Malathi 4. Anuradha	INR 1,39,38,462.68	20.02.2023	All That Piece And Parcel Of Plot No. 2a, Admeasuring 8771 Sq. Ft., Situated At S.no. 4/10, New S.No. 51/5, Othavadi Street, Velappanchavadi, Noombal Mathura, Mathivedu Village, Poonamalle Taluk, Thiruvallur District, And Bounded On: North: Land In S.No.46, South : Othavadi Street, East: Land In S.no.S.no.51/6, West : Land In S.No.51/4

You are hereby called upon to pay the amounts due to ORIX Leasing & Financial Services India Limited as per details shown in the above table with contracted rate of interest thereupon from their respective dates and other costs, charges etc., within 60 days from the date of this publication, failing which the undersigned shall be constrained to initiate proceedings U/s 13(4) and Sec. 14 of the SARFAESI Act, against the mortgage properties mentioned herein above to realize the amount due to ORIX Leasing & Financial Services India Limited. Further you are prohibited U/s 13(13) of the said Act from transferring the said secured asset either by way of sale/lease or otherwise.

Sd/-
 Authorised officer
 ORIX Leasing & Financial Services India Limited

Date : 17 & 20.02.2023
 Place : Chennai

THE TAMILNADU INDUSTRIAL INVESTMENT CORPORATION LTD
 (A Government of Tamilnadu Undertaking)
 Plot Nos. 308 & 309, SIPCOT Industrial Complex, Opp. LAL, Near SBI/HOSTIA Office, Mookandapalli, NH-47, Hosur - 635 126.
 Phone: 04344 - 278 876, Mail: bmhosur@tiic.org Web: www.tiic.org

ONLINE AUCTION SALE NOTICE
ITEM-I: The primary / collateral assets of the following concern taken constructive / physical possession under Section 29 of State Financial Corporations Act, 1951 will be sold by e-Auction in "AS IS WHERE IS" by our branch as detailed below:

Borrower(s) / Guarantor(s)	M/s. Achutha Engineering Private Limited. Plot No.3(C-1), E&E Industrial Estate, Hosur - 635 109.
Amount due	Rs.4,10,89,397/- (Interest charged upto 20.02.2023)
Description of the property	(a) Plant & Machinery: [As Hypothecated to our Corporation] (b) Collateral - Factory Land & Building: [As is where is condition] at Plot No.3(C-1), E&E Industrial Estate, Hosur-635 109. admeasuring 5859 Sq.ft. Owned by M/s. Achutha Engineering Private Limited, Hosur.
Upset Price	Plant & Machinery: Rs.205.28 lakhs & Land & Building: Rs.215.76 lakhs
Earnest Money Deposit (EMD)	Plant & Machinery: Rs.5,00,000/- & Land & Building: Rs.5,00,000/-
Minimum Incremental Amount	Rs.25,000/-

ITEM-II: The Assets of the following concern(s) taken physical possession under Section 29 of State Financial Corporations Act, 1951 will be sold by e-Auction in "AS IS WHERE IS" by our branch as detailed below:

Borrower(s) / Guarantor(s)	M/s. Rackshika Auto Components. Plot No.7, Rajeswari Layout, Anumepalli Village, Begapalli Post, Zuzuvasi Panchayat, Hosur - 635 126.
Amount due	Rs.1,27,29,419/- (Interest charged upto 20.02.2023)
Description of the property	Collateral - Residential Land & Building: [As is where is condition] at Natham S.No.1176-A, New S.No.1344/7, Door No.17, Old Door no.2 Kaveripakkam Village, Arakonam Taluk, Ranipet District - 632508. admeasuring 240 Sq.m Owned by Thiru. S.Kumaresan, S/o. Subramani Naickar.
Upset Price	Rs.20.69 lakhs/-
Earnest Money Deposit (EMD)	Rs.2,06,900/-
Minimum Incremental Amount	Rs.5000/-

ITEM-III: The below vehicle will be sold by Tender cum Public Auction "AS IS WHERE IS" by our branch as given.

Owner of the Vehicle	Name of the Vehicle	Upset Price (Rs)	Earnest Money Deposit (EMD) (Rs.)	Minimum Incremental Amount (Rs.)
The Tamilnadu Industrial Investment Corporation Limited, Hosur	TN-70-2450 BOLERO/SLX/MDI/2WD/7STR/BS II	Rs.1,20,000/-	Rs.12,000/-	Rs.1,000/-

Date of inspection of property: 09.03.2023 Between 11.00 am to 5.00 pm
 Last date for submission of Bid form, KYC documents & payment of EMD: 14.03.2023 Time: Before 4.00 pm
 Date / time of Auction: 15.03.2023 Time : From 11.00 am to 1.00 pm

ITEM-I, M/s. Achutha Engineering Pvt. Ltd., at the Collateral address of the Concern.
 ITEM-II, M/s. Rackshika Auto Components at the Collateral address of the Concern.
 ITEM-III, TN-70-2450 BOLERO/SLX/MDI/2WD/7STR/BS II at our branch office The TIIC Ltd., Hosur

Terms and conditions of e-Auction sales:

- Date of inspection of property is 09.03.2023 from 11.00 am to 5.00 pm and the last date of Earnest Money Deposit (EMD) shall be 14.03.2023 by 4 pm.
- The sale e-auction will be conducted on 15.03.2023 from 11.00 am to 1.00 pm by the undersigned through E-Auction platform www.ctindia.com
- Extension of time of the e-Auction from the last bid is 5 minutes each and the extension is unlimited times (if bid received in the last 5 minutes).
- Further interest will be charged as applicable, as per the loan agreement on the amount outstanding and incidental expenses, costs, etc. is due and payable till its realization.
- The bid amount should be more than upset price.
- EMD shall be payable through DD in favor of the TIIC Ltd., payable at Hosur and shall be submitted at Hosur branch office. The interested bidders shall submit the EMD along with the bid participation form / KYC Documents etc, before the date and time specified above.
- The bidders are advised to go through the detailed terms and conditions of e-Auction available in the www.ctindia.com before submitting their bids and taking part in the e-Auction.
- The prospective qualified bidders may avail online training on e-Auction from M/s C1 India Private Ltd., prior to the date of e-Auction and can contact them through address Plot No.301, 1st floor, Udyog Vihar Phase-2, Gurgaon, Haryana - 122 015, India, Phone No. 7418281709, email: tr@ctindia.com / enquiry@ctindia.com Neither the authorized officer/TIIC Ltd / nor M/s C1 India Private Ltd., shall be liable for any internet network problem and the interested bidders to ensure that they are technically well equipped for participating in the e-auction event.
- The Earnest Money Deposit (EMD) of the successful bidder shall be retained towards part sale consideration and the EMD of the unsuccessful bidders shall be refunded. EMD shall not bear any interest. The successful bidder shall have to deposit 25% of the sale price, adjusting the EMD already paid before the close of the office hours of the next working day after the conclusion of the e-Auction. The balance 75% of the sale price shall be paid on or before 30th day of sale confirmation or within such extended period as agreed upon in writing by and sale at the discretion of the TIIC Ltd., In case of default in payment by the successful bidder, the amount already deposited by the offer shall be liable to be forfeited and the property shall be put to re-auction and the defaulting borrower/bidder shall have no claim / right in respect of the amount/property.
- The TIIC Ltd., is not responsible for any liabilities upon the property which is not in the knowledge of the TIIC Ltd.,
- Every bidder of the e-Auction shall submit the attested copies of KYC Documents consisting of (a) PAN Card (b) Address proof (c) ID Proof

Original documents shall be produced for verification for further details Contact the Branch Manager, Hosur.

Date: 22.02.2023
 Place: Hosur
 Branch Manager
 The TIIC Ltd., Hosur

சோதனை கடந்து கத்திரும் அலுந்தோம், சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம்

NOTICE BOARD CORPORATE ASSOCIATE DIARY APPOINTMENTS, MOVEMENTS, CELEBRATIONS, HONOURS

KERALA TO HOST FOUR-DAY GLOBAL RT SUMMIT FROM FEB 25
 Kerala is all set to host a four-day global Responsible Tourism (RT) summit from February 25, showcasing the state's remarkable achievements in evolving an internationally- acclaimed sustainable tourism model over the last one-and-a-half decade and strengthening it further by coalescing the emerging trends and demands. Tourism Minister P A Mohamed Riyas will formally inaugurate the conclave, being organised by Kerala Tourism in association with State RT Mission, on February 26 at Lake Song Resort, Kumarakom, at 9 am. The deliberations of the summit will start with a 'Speakers Meet' on February 25. Minister for Cooperation and Registration VN Vasavan will preside over the function where Thomas Chazhikkadan, MP will be the chief guest. Significantly, Kumarakom, located on the Vembanad lake and encompassing the rim of Kerala's rice-bowl Kut-tanad, chosen as the venue for the meet as its panoramic rural settings, heritage and lifestyle, had a seminal role in the Kerala model of RT attaining global fame. UN Women Representative Susan Ferguson and International Centre for Responsible Tourism (ICRT) Founder Dr Harold Goodwin will deliver the keynote address on the occasion. Kerala Tourism Principal Secretary K S Srinivas, Kerala Tourism Director P B Nooh, and State Co-ordinator of RT Mission K Rupeshkumar will also be present.

UNITED INDIA INSURANCE COMPANY'S 85 TH FOUNDATION DAY
 United India Insurance Company Ltd., a Public Sector General Insurer celebrated its 85th Foundation Day at their Head office, Chennai on 18.02.2023. Satyajit Tripathy, Chairman cum Managing Director initiated the celebrations with cake cutting ceremony. Addressing the gathering of United India Officials, he highlighted the milestones achieved by the Company in the past eight and half decades and also the services extended to the nation. On this occasion, he has called upon all the employees to re-dedicate themselves to strengthen the Company and thus contribute towards Nation building.



VERANDA IAS LAUNCHES INDIA'S FIRST HOLISTIC PROGRAMME FOR CIVIL SERVICE ASPIRANTS IN CHENNAI, ROPES IN SAGAYAM AS CHIEF MENTOR
 Veranda IAS, a subsidiary of Veranda Learning Solutions, has launched the Academy for Civil Service Aspirants , a holistic residential programme for civil service aspirants, in Chennai. During the launch event, Bharath Seeman, CEO, Veranda IAS, handed over the Torch of Enlightenment to former IAS officer Sagayam, in a symbolic acknowledgement of his expertise in mentoring aspirants. The programme, slated for a year, will admit those clearing the Veranda Entrance Scholarship Test. Sagayam will provide personal mentorship support to students of the Academy. Top faculty from across India will instruct the aspirants & also facilitate internships. Speaking on the occasion, Bharath Seeman said, "We are delighted that we have someone of the calibre & stature of Sagayam to mentor students for this programme. He is a role model who aligns with the values of our brand. He will inspire students & give them the clarity they need during their preparation journeys and guide them towards a successful outcome."

FINO PAYMENTS BANK - NEW BRANCH OPENED IN TRIVANDRUM
 Fino Payments Bank has expanded its presence in Trivandrum city to connect with both the masses as well as tech savvy customers in metros. The new branch was inaugurated at power house road, in the presence of Himanshu Mishra, EVP (West & South), Mohammad Inayathullah, Zonal Head and Hari Krishnan, State Head (Kerala). On the occasion Himanshu Mishra said "As the digital bank for masses, we are well placed to address the banking needs of customers across segments in metros, including Trivandrum. Our innovative tech-enabled merchant model enables branchless banking and perfectly bridges the access gap. We ventured into the five Southern states deploying branchless approach creating our own network of close to 100000 merchant points. In Kerala we have more than 6000 points and are on boarding 300 new banking points every month." The branchless banking points are small business owners such as kirana, mobile repair, photocopy, stationery shop etc that are present in neighborhood. With Micro ATM and Aadhar enabled payment services (AePS) devices, the shops become local banking points. Outlets of Bharat Petroleum (BPLC), the bank's strategic partner, also act as banking points. Mohammad Inayathullah said "The migrant workforce as well as tech savvy millennials in metros will find our points convenient to bank with. To penetrate deeper and reach out to customers across metros and all the 1670 villages of the state we are keen to partner with many more enterprising small business owners."



SHANTANU ROY ASSUMES CHARGE AS DIRECTOR (MINING & CONSTRUCTION BUSINESS), BEML LTD.
 Shantanu Roy has taken charge as Director (Mining & Construction Business) and nominated as a member on Board of BEML Limited, a Defence Public Sector Undertaking under the Ministry of Defence. Prior to his elevation he was Executive Director and was responsible for International Business Division, Strategy & New initiatives, Coordination and Northern region operations A graduate in Electrical Engineering from NIT Raipur, he is also an MBA in Financial Management. He is married to Smt. Piyali Roy, Postgraduate MSc in Mathematics & MA in Education and a home maker. They have a son Abhigyan Roy, pursuing Masters in Finance and a daughter Aditi Roy, who's in 12 th standard.



KUMARAGURU STUDENTS PUT CITY ON THE MAP IN NATIONAL LEVEL MOTORSPORT EVENTS
 Automotive teams of Kumaraguru College of Technology (KCT) stood apart in the student motor sport events organised by Fraternity of Mechanical and Automotive Engineers. Three events namely Fraternity of Formula Student (FFS) for formula student cars, MOTO Student for student build motorcycles and Formula Kart Design Challenge (FKDC) for Go-Karts were held between 2nd and 6th February. Team Sakthi Racing, Team Zeal Racing and Team MotoKCT from Kumaraguru Institutions took part in the events. Team MOTOKCT took the top honours of their category with all the teams winning several prizes related to safety, build and finance. The students applied engineering skills acquired in the classroom to manufacture racing vehicles of their own design. With diverse learners from mechanical, automobile, electronics and other backgrounds, there is increased focus on collaboration and peer-learning. Participation in such events enables students to practise engineering and take their understanding of the concepts to the next level.



OXYGEN CYLINDER FILLING SYSTEM INAUGURATED AT KMMML
 Oxygen from the state PSU The Kerala Minerals & Metals Limited will now also be available in cylinders. A cylinder filling station for this has been set up at KMMML. MD Chandra Bose J inaugurated the new system. Until now, the healthcare sector was supplied only through medical oxygen tankers, which were available along with the oxygen required for the company's production process. Through the new system, cylinders can be filled directly & used directly in hospitals etc. Medical oxygen cylinders can be filled 24 hours a day in emergency situations.



VITOPIA 2023 AN ANNUAL SPORTS AND CULTURAL FESTIVAL LAUNCHED ON A GRAND NOTE IN THE VIT-AP UNIVERSITY CAMPUS AMARAVATI, A.P
 Vitopia 2023 an annual sports and cultural festival launched on a grand note in the VIT-AP University campus Amaravati, A.P. Vitopia is the 4th edition of this extravaganza of culture and sports. The devotion and urge towards this event among the student population across the country is the distinguishing factor of vitopia from other cultural festivals. Vitopia 2023 brings eminent personalities including one of India's most successful sportsperson P.V. Sindhu, renowned music director Devisri Prasad, Tollywood actors & stand-up comedians among others to the university. Dr. G. Viswanathan, the founder-chancellor of VIT University unveiled the Vitopia 2023 amid huge claps of thousands of students in the campus. Speaking on the occasion Dr. G Viswanathan, the founder-chancellor of VIT University said events like Vitopia brings students from across the country to a common platform to showcase their skills & excel in the sports. It is great to see that approximately 3000 plus students from 45 universities & colleges came down to VIT-AP University in Amaravati, AP to participate in the sports & cultural festival.

